

பற்களை ஒழுங்குபடுத்தும் முறையை தமிழில் விளக்கக்கொள்வதற்கு சரியான அலுவலர்கள் உங்களுக்கு அருகில் - டாக்டர். இளங்கோ

தமது நற்சேவையினால் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொண்டு வீடு விற்பனை முகவர்கள்

Siva & Joy Real Estate Team
416-267-9700

Siva Shanmuganathan Broker Joy Hisekhanayagam Broker

HomeLife Future Realty Inc.
"My clients are my value"

647-668-8276 | 416-629-5800
 905-201-9977 (Business)

Kailain Thillainathan Sales Representative Ragu Thillainathan Sales Representative

SunSanmugathas, ASA
 Broker of Record / Vice President
 Property/Max Realty Inc.

PROPERTY MAX
 Realty Inc. Brokerage

416-948-0693

CAMSONICS SECURITY SYSTEMS INC.

Rajeev Sebarasha: 647.302. 5748

www.camsonics.com

நான் எப்பொழுதும் உங்களுக்கு தான்
 Buying-Selling-Investing

Raj Perampalam
 Broker

Direct: 416-897-9155
 Office: 416-221-0999

Residential & Commercial Real Estate Services

என்னை அழைப்பார்களோ
பாலா லோகன்
647-447-1562

Bala Logendralingam
 Sales Representative

உங்கள் விபுனையும், வேலைத் தளங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உடனே அழைப்புகள்

25வது ஆண்டை நோக்கி

www.canadauthayan.ca

UTHAYAN

உதயன்

தந்தைக்கும் தமிழ் உலகம் எதற்குமும் சுதந்திர வளம் வளம் செய்த இதழ்

Towards 25th Year in Publishing

Tel: 416-752-1524
 Fax: 416-752-6703

RAMU SIVAPATHASUNDARAM
 Real Estate

Commercial Industrial Investments

Dir: 416-732-2507
 Office: 905-2019977

MORTGAGE மொட்கேஜ்

NESAN Lic# M15001465
 Brokers 10370
416-908-5656

SUBRA
 solutions@subra.com
 Toll: 1-844-878-2721 | Fax: 647-351-3099

உதயம் 1258 **CHIEF EDITOR: R.N. LOGENDRALINGAM** **Friday May 15, 2020**

- உலக நாடுகளில் கொரோனா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை நேற்று 4,524, 997 ஆக உயர்ந்தது...
- உலகெங்கும் கொரோனாவினால் திறந்தவர்களின் எண்ணிக்கை 303,351 ஆக அதிகரித்துள்ளது...
- திவங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் மாற்றியில்லை...
- அமெரிக்காவில் கொரோனா விற்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. மொத்த திறப்பு 87000 ஆக உயர்ந்துள்ளது

கடந்த பல வாரங்களாக, உலக மக்கள் அனைவரையும் நடுக்கச் செய்யும் கொரோனா வைரஸ் நேற்று வியாழக்கிழமை மாலை வரை பல்கொண்ட மக்களின் எண்ணிக்கை நாடுகள் வாரியாக தரப்படுகின்றன.

உலகெங்கிலுமான மொத்த இறப்புகள்: 303,351

அமெரிக்கா: 87000 இத்தாலி: 31450 கனடா: 5551 இங்கிலாந்து: 33710 ஸ்பெயின்: 27302 ஜெர்மனி: 7932

சீனா: 4633 பிரான்ஸ்: 27517 ஈரான்: 6517 இந்தியா: 2654 இலங்கை: 9 பெல்ஜியம்: 8092



கொரோனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனங்களைச் செலுத்தி பாதுகார்களைக் கொல்லும் 'கொடியவர்கள்'

- (விராள்ரோவிவிருந்து லோகேந்திரலிங்கம்)

கனடாவில் மட்டுமல்ல, இலங்கையின் தமிழர் பிரதேசங்களிலும், உலகின் பல நாடுகளிலும், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டியபல ஒழுங்குகள் தொடர்பான சட்டங்கள் அமுலில் உள்ளன. ஆனாலும் எங்குமே இந்த சட்ட ரீதியான ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுவதற்கு நாம் அறந்து கொள்ளும் சில விபத்துக்களும் அவற்றால் ஏற்படும் மரணங்களும் காரணமாக எழுந்து நிற்கின்றன.

இதேவேளையில், கொரோனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனங்களைச் செலுத்தி பாதுகார்களைக் கொல்லும் 'கொடியவர்கள்' என்று அந்த சாரதிகளை அழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எமது தாயகத்தில் கூட தினமும் பல வாகன விபத்துக்கள் இடம்பெறுவதும் அதனால் பலர் கொல்லப்படுவதும் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன. கொல்லப்படுபவர்களின் சிறுவர்கள் மாணவர்கள் என பலரும் அடங்குகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர், கவனிப்பதாக தனது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி ஒருவரினால் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமையன்று மதியம் 11.45 அளவில் நாம் வாழும் கனடாவில் ஸ்காபிரோ நகரில் மார்க்கம்-எக்ளிர்ன் வீதிகளின் சந்திப்புக்கு அருகில், பத்து வயதுடைய சிறுவன்



ஒருவன் தனது இரு நண்பருடன் ஒழுங்கான முறையில் விதையைக் கடக்க முயன்றபோது கவனியமடாகவும் மிகவும் வேகமாகவும் செலுத்தி வந்த ஒரு 'கொடிய' சாரதியால் மோதப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நடந்து சென்ற இரண்டாவது நண்பரும் மோதப்பட்டு மோதப்பட்டு கைகள் உடைந்து நிலைக்கு இன்னொரு பெண் சாரதி செலுத்திய சாரதியால் மோதப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறான செய்திகள் வெளியாவது தொடர்ந்து கொண்டு செல்கின்றது. இதே போன்று எமது தமிழ் பேசும் சிலர் வேறு இனங்களைச் சார்ந்த சாரதிகளால் மோதப்பட்டு மரணத்தைத் தழுவியதும் எமது தமிழ் பேசும் சாரதிகளின் கவியனத்தினால், வேற்று இனங்களைச் சேர்ந்தவர்கள் சிலர் மரணமடைதல் கடந்த காலச் செய்திகள் ஆகும். எனவே எமது தமிழ் பேசும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் முறையே மிகுந்த அவதானத்தின் வாகனங்களைச் செலுத்துவதும், வீதிகளைக் கடப்பதும் அது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டியவை ஆகும் என்பதையும் இந்தச் செய்திப் பதிவின் மூலம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ALL IN ONE TAX & IMMIGRATION SERVICES

Family sponsorship, Super visa for parents and grandparents including health insurance, Citizenship, Permanent resident card renewal, Affidavits for Immigration purposes.

More than 10 years experience in the field of Canadian Immigration

Kokulan Baskaran
 KVIC Inc.
 416-344-6600

At Markham & Sheppard

DR. SABESAN DENTAL OFFICE

சாஸனது பல் வைத்திய சேவைகளுக்கு

DR. சபேசன் தங்கத்துரை
 Dental Surgeon

Tel: 416-666-7770

1585 Markham Road, Unit 105
 Scarborough, ON M1B 2W1
 www.drsabesan.com
 dental1585@gmail.com

MONEY PROBLEMS?

உங்கள் அனைத்து கடன்களுக்குரிய கட்டணங்களை ஒரே சிறிய கட்டணமாக எவ்வித வட்டியுமின்றிச் செலுத்த எம்மை நாடுங்கள்.

Direct Tamil Line Visit
(416) 489-2000 **GtaCredit.Com**

*North York * Scarborough * Mississauga * Brampton * Ajax

வி வாங்க ன்றோ...

ANUJA KUMARASAMY
 REALTOR

647-267-7482

RE/MAX

THAMOR PAWN BROKER

கடுமையான அச்சம் அங்கேயும் வழிவகைகள் நம்பிக்கை நம்பவைத்திற்கு உத்தரவாதம்

உடனடியாக உங்கள் கைகள் தழுத்த வட்டியுடன் எவ்வளவு தொகை வேண்டுமன்றும் நகரில் பாதுகாப்பு அளிக்கும் நட்பான சேவைகளைக் கொடுக்கும் நிறுவனம் அனைத்துள்ள எழு தலைச் செலுத்தும் நடுகல்

வந்தக துறையின் 20 வகுட குள்சேரடிக்கள்

107 Dundas St. East (2nd fl.) 23-8907 The Gore Rd.
 Mississauga, ON Brampton, ON

LSA 1W7 905-272-1222 905-794-4404

INCOME TAX! INCOME TAX! INCOME TAX!

✓ Personal ✓ Corporation ✓ New Home HST Filing

Selva Vettyvel
 204-7 Eastvale Drive,
 416.568.4301, 905.471.4050 Markham ON. L3S 4N8

வீடு வாங்க விற்க...

மோகன் சுப்பிரமணியம்
 Broker of Record / President

Direct Line: 416-321-2300 Office: 416-291-3000
 6888 14th Avenue, Markham ON Independently owned and operated

PROPERTY MAX
 Realty Inc. Brokerage



Want to Double Your Money by Investing in Real Estate Call Me

Buy, Sell, Invest and Rent Out - Let Your Money Grow

Buying and Selling Home
I will guide you to make the right choices!!

Hot Investments in Condo
Get Priority Access to the Best Investment condos before the public launch

Rent Out
Help you find the tenant for your investment property

Move-in Now
Choose from more than 70 New condos ready to move into now stay on top of upcoming New Condo & Townhome launches

"Real estate investing, even on a very small scale, remains a tried and true means of building an individual's cash flow and wealth."
Robert Kiyosaki

Navajeevan.ca

Sales Representative **Anantharaj**

416 272 8543



anavajeevan@gmail.com

☎ 416 287 2222 📠 416 282 4488

203-1265 Morningside Ave, Scarborough, ON M1B 3V9

Find Your Lifestyle Collection with navajeevan.ca

Please Call us For Other Non-Advertised Home & Investment Opportunities

Malvern/Neilson

\$698,000

Neilson & Sheppard

\$649,900

Neilson/Finch Ave

\$699,000

Port Union/Sheppard

\$897,900

Staines/Steeles

\$1,089,900

Simcoe/Britannia

\$489,900

Ritson/Adelaide

\$564,900

Bayly St W & Harwood Ave S

\$599,900

Carnwith & Thickson

\$649,900

Kingston/Church

\$649,999

பிரதம ஆசிரியர்: ஆர்.என்.லோகேந்திரலிங்கம்

உதயன்	உதயன்
வெளியீட்டாளர்கள்	Uthayan Publishers
EDITOR IN CHIEF:	R. N.Logendralingam
OFFICE ASSISTANT:	Pirabu
GRAPHIC:	Pathma, Suganthy, Logan & Shanthy (Aum Sign) and Ganesh.
TECHNICAL:	Janani and Bala
PRINTERS:	Web News Printing Inc.
DISTRIBUTION:	Yogarajah,

4062 Ellesmere Rd, Scarborough, ON, M1C 1J2,
Phone: 416 752 1524, Fax: 416 752 6703

Email: uthayannews@yahoo.com Website: www.canadauthayan.ca



"அவர்கள்" நன்றாக பேசக் கூடியவர்கள்...

"அவர்களே" எம்மை வழி நடத்தக்கூடியவர்கள்...

"அவர்கள்" நன்றாக பேசக் கூடியவர்கள்...

"அவர்களே" எம்மை வழி நடத்தக்கூடியவர்கள்"

இந்த வரிகள் நாம் இன்று நேற்றல்ல, பல வருடங்களுக்கு மேலாக எமது காதகளை வந்தடைந்து தெறித்தவை. இன்றிலிருந்து சுமார் 60-65 ஆண்டுகளாக இவ்வாறான வார்த்தைகளை எமது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுண்டு.

இதற்கு காரணங்கள் பல இருந்தன.

அந்த நாட்களில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களாக தேர்தலில் குதிப்பவர்களில் பலர் சட்டவாதிகளாகத் தான் இருந்தார்கள். சட்டத்துறை என்பது அவர்கள் வரித்துக் கொண்ட ஒரு தொழில். ஒருவர் தான் ஒரு சட்டவாதியாவதற்கு ஏற்ற உயர் கல்வியை கற்பதற்கு அந்நாட்களில் மிகுந்த நிதி தேவைப்பட்டது. மற்றையது கல்வி அறிவு. இதனால் வசதி படைத்தவர்களே உயர் கல்வியைக் கற்று பின்னர் சட்டக் கல்வியை கற்று சட்டவாதிகளாக திகழ்ந்தார்கள்.

பின்னர் அவர்கள் தங்கள் சட்டத் தொழிலை மேற்கொண்டபோது, அவர்களின் வாத்த திறமையினால் பல வாடிக்கையாளர்களைத் தேடிக்கொண்டார்கள். தொடர்ந்து அவர்களைச் சுற்றி ஒரு "பெரிய வட்டம்" அமைந்து விடும்.

எங்கள் ஊரின் சட்டவாதிகள் அனைவருமே அந்நாட்களில் ஆங்கிலப் புலமை அதிகம் கொண்டவர்களாக விளங்கினார்கள். சட்டத்துறையில் புகுந்த தாங்கள் வாதாடும் வழக்குகளில் வெற்றிகொள்பவர்களாக விளங்குகின்றவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது.

இவ்வாறாக சமூகத்தில் ஒரு "நட்சத்திர அந்தஸ்த்து" அத்துடன் பொருளாதார வளம் ஆகியவற்றை கொண்ட ஒரு சட்டவாதிக்கு தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் இலகுவாகவே கிடைத்துவிடும். இந்த தகைமைகள் மட்டும் தான் எமது தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டும் என்று மட்டும் நாம் கூறவில்லை. அவர்களில் பலருக்கு சமூக அக்கறையும் இருந்தது.

இவ்வாறு, சமூக அக்கறையும் ஏனைய சாதகமான தகைமைகளும் கொண்டவர்கள் பொதுத் தேர்தல்களிலும் உள்ளூராட்சித் தேர்தல்களிலும் போட்டியிடும் சந்தர்ப்பங்களைப் பெற்று வேட்பாளர்களாகத் மக்கள் முன்பாக தோன்றினார்கள். அவர்களிடம் மேடைப் பேச்சு மற்றும் ஆங்கிலப் புலமை ஆகியவை இருந்ததனால் அவர்கள் வெற்றியீட்டினார்கள். கட்சிகளின் தலைவர்களாகவும் உயர்ந்தார்கள்.

நாம் இந்த விடயத்தை இன்றை கதிரோட்டத்தில் எழுதுவதற்கு காரணங்கள் சில உண்டு.

அதில் ஒன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் "பேச்சாளர்" என்ற அந்தஸ்த்தைப் பெற்று நிற்கும் சுமந்திரன் அவர்களது சிங்கள மொழியில் வழங்கிய பேட்டி. இந்த 'விடயம்' இவ்வாரத்தின் எமது கதிரோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது ஒன்றும் வியப்பான விடயம் அல்ல. அது எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு என்றும் நாம் கருதவேண்டியுள்ளது. முன்னர் எல்லாம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பேச்சாளர்களாக ஒருவருமே இருக்கவில்லை. தலைவர் அமிர்தலிங்கம் கூட்டணி தலைவராக இருந்தபோது அவரே பேசிக்கொள்வார். பாராளுமன்றத்திலும் வெளிநாடுகளிலும், நீதி மன்றங்களிலும் அவருக்கு சிங்கம் பேசக் கூடியதா இல்லாவிட்டாலும் அழகிய ஆங்கிலத்தில் அவர் பேச, அது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள மக்களாலும் சிங்களத் தலைமைகளாலும் செவிமடுக்கப்பெற்றன.

ஆனால் தற்போது "சுமந்திரன்" விவகாரம். தமிழ் மக்களுக்கு ஒரு "பேரிடி" ஆகவே உள்ளது. இவர் நன்றாகப் பேசுவார். ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நன்றாக பேசக் கூடியவர் என்று நாம் வழங்கிய நற்சான்றுகள், இன்று எமக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி. சுமந்திரனைப் பொறுத்தளவில் அவருக்கு சிங்கள நண்பர் இருப்பதும் சிங்கள மொழியில் நல்ல ஆளுமை இருப்பதையும் நாம் பாராட்டலாம். மொழி ஆளுமை என்பது பாராட்டப்பட வேண்டியது.

ஆனால் அவரது கருத்துப் பகிர்வுகள், எமது மக்களின் காயங்களுக்கு மருந்து பூசுகின்றதாக இல்லையே என்பது தான் இப்போது உள்ள பிரச்சனையாகும்.

அவருடைய தனிப்பட்ட ஆளுமையும் கருத்துக்களும் எம் மக்கள் மீதும் எம் போன்ற பத்திரிகையாளர்கள் மீதும் திணிக்கப்பட வேண்டியதில்லை என்றே நாம் நினைக்கின்றோம்

அப்படியானால் அவர் தமிழ் மக்கள் சார்ந்த அரசியலுக்கு வராமால் தென்னிலங்கை கட்சிகள் சார்ந்த அரசியலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் நாம் பதிவு செய்திருந்தோம். அங்கே அவருக்கு கிடைக்கின்ற வரவேற்புக்கு ஏற்ற வகையில் அமைச்சுப் பதவிகள் கூட கிடைக்கலாம். அதற்கு காரணமானவர்களாக அவரது சிங்கள நண்பர்களும் அமையலாம்.

ஆனால் எமக்கு ஒன்று மட்டும் வெளிப்படையாகவே தெரிகின்றது. "அவர்கள்" நன்றாகப் பேசக்கூடியவர்கள் என்று நாம் வழங்கிய நற்சான்றுகளால் எமக்கு எதிரகாலத்தில் ஒரு பயனும் இல்லாமல் போய்விடும் என்பதும் சுமந்திரன் போன்றவர்களின் கணவிகள் சில வேளைகளில் நிறைவேறுகின்ற போது, நாம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டவர்களாக தலைகளைக் குனிந்தவர்களாக இருப்போம் என்பதும்.

இலங்கையின் மட்டக்களப்பில் கோரமான வீதி விபத்தொன்றில் பலியான இளம் ஊடகவியலாளர் மிதுனன்

மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது



திருகோணமலை இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்தனர் இதன்போது மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுத்த வேளையில் பின்னால் சென்ற உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் கருவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஏனைய பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் கனடா உதயன் நியூஸ் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஆடம்பரமான மோட்டார் வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திறக்குமதி செய்ய இலங்கையில் தடை

ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமையன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ஆயினும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அவர் தெரிவித்தார்.



நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதோடு, இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் அல்லாத, ஆயினும் ஆடம்பர பொருள் பிரிவிற்சுள் வகைப்படுத்தப்படாத, கட்டுமானம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அதற்கான பணத்தை 180 நாட்களின் பின்னர் செலுத்துதல் எனும் அடிப்படையில் அப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியுமாயின் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா-சுருவில் மக்கள் ஒன்றியம் நன்றி தெரிவிக்கின்றது



யாழ்ப்பாணத்தில், சுருவில் மற்றும் அம்பிகைநகர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் நலன் கருதி, கனடா-சுருவில் மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களினால் புலம்பெயர் வாழ் சுருவில் மக்களிடம் சேர்க்கப்பட்ட நிதியில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த திட்டத்திற்காக நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் கனடா- சுருவில் மக்கள் ஒன்றியம் நன்றியை தெரிவிக்கின்றது. மேலும் இந்த உதவித் திட்டத்திற்கு தேவைப்பட்ட அரசியை குறைந்த விலையில் வழங்கிய குகன் சண்முகலிங்கம் (ராணி மில்) அவர்களுக்கும், யாழ்நகரில் இருந்து பொருட்களை சிரமத்தின் மத்தியில் சுருவிலுக்கு எடுத்தச்சென்ற ஊர்காவந்தறை பிரதேசசபை புளியங்கூடல் வட்டார உறுப்பினர் திரு. ஞானேஸ்வரன் அவர்களுக்கும், வீடு, வீடாக சென்று பொருட்களை ஒப்படைத்த சுருவில் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கும் கனடா- சுருவில் மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

NEED HELP WITH YOUR TAXES? WE GOT YOU COVERED!!

உங்கள் வர்த்தகவை, வியாபாரக் கணக்கு எதுவாயினும், திறமை, அனுபவம், தேர்ச்சி வழற்ற கணக்காளர்.

- ▶ Corporate Tax
- ▶ Personal Tax Planning
- ▶ Accounting
- ▶ Financial Statements
- ▶ Business Plan & Proposals
- ▶ For all your Business Needs

Call: 416 293 1616
416.438.9799
www.aricpa.ca · ari@aricpa.ca

MP Accounting & Finance Services Inc
1750 Brimley Road, Suite 213,
Toronto, ON. M1P 4X1

ARI A. ARIARAN CPA, CGA
Chartered Professional Accountant

இலங்கையில் 74 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா கொடுப்பனவுக்கு 5,000 கோடி ரூபா அரசு செலவிட்டுள்ளது



இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள 74 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரை அரசாங்கம் 5,000 ரூபா வீதம் கொடுப்பனவை வழங்கியுள்ளதாகவும் இதற்கென அரசாங்கம் 5,000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன், இரண்டாம் கட்டமாகவும் மேலும் 74 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த

கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் ஒழிப்பு, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே 74 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா வீதம் கொடுப்பனவை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை தினம் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு சமுர்த்தி உள்ளிட்ட வழமையான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் 5,000 ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் செயலற்றுள்ள நிலையிலேயே கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய அதிகாரிகளின் விசேட செயற்பாட்டின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் சில பிரதேசங்களில் சிறு சிறு குறைபாடுகள் நிலவுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இரண்டாம் கட்ட கொடுப்பனவின் போது அதனை நாம் நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

5,000 கோடி ரூபாவை அரசாங்கம் இதன்மூலம் மக்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது.

இரண்டாம் கட்டமாகவும் இந்த அளவு தொகையை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் மட்டக்களப்பில் கோரமான வீதி விபத்தொன்றில் பலியான இளம் ஊடகவியலாளர்



மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதன் என்றழைக்கப்படும் ஈ.மிதன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது

நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு வந்தாறுமுலையில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுத்த வேளையில் பின்னால் சென்ற உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஏனைய பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் கனடா உதயன் நியூஸ் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

நாம் வாழும் காலத்தை, கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளர் என்ற பழமொழி போல கொரோனோ கோதாரி நோயைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்தது போல பயன் அளிப்பதாக இல்லை. கொரோனா கோதாரி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமேயுள்ளன. ஊரடங்கச் சட்டம், சமூக விலக்கல், கதவடைப்பு, வீட்டுக் காவல், நாட்டின் எல்லைகளை ரூடுதல் எதிர்பார்த்த அளவு பயன் தரவில்லை.

உலக அளவில் கொரோனா கோதாரி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு (மே 13) பின்வருமாறு.

கொரோனா நோய் பற்றிய புள்ளி விவரங்கள்

நாடு	பாதிக்கப்பட்டவர்கள்	இறப்பு	பாதிக்கப்பட்டவர்கள்	குணமடைந்தவர்கள்
அமெரிக்கா	1427739	85014	1034862	307836
ஸ்பெயின்	271095	27104	60764	183227
உருசியா	242271	2212	192056	48003
ஐக்கிய இராச்சியம்	229705	3186	196175	-
இத்தாலி	222104	31106	196175	112541
பிரேசில்	188974	13149	78457	101715
பிரான்ஸ்	178060	27074	97401	78124
ஜெர்மனி	174098	7589	17539	148700
துருக்கி	143114	3952	17539	101715
இரான்	112725	6783	37447	89428
சீனா	82926	4633	104	78189
இந்தியா	78055	2551	49104	26400
பேரு	76306	2169	49813	24324
கனடா	72278	5302	-	35164
உலகம்	4,429,235	298,165	2,472,075	1,658,995

இலங்கையைப் பொறுத்தளவில் கொரோனா கோதாரி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு ஆகும். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் (மே 14) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 382 பேர் பூண்குணம் அடைந்துள்ளதடன் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். சிறிலங்கா மேற்கொண்ட அவசரகால அறிவிப்பு, பள்ளிகள், உணவகங்கள் மூடல், போக்குவரத்துத் தடை, ஊரடங்கச் சட்டம் போன்றவை காரணிகளாக இருக்கலாம்.

கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உருசியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் அமெரிக்கா, உருசியா முன்னணியில் இருக்கின்றன. நேற்று (மே 13) மட்டும் அமெரிக்காவில் 1763, ஐக்கிய இராச்சியம் 495, இத்தாலி 195, பிரான்ஸ் 83 பேர் இறந்துள்ளார்கள்.

கொரோனா தொற்று நோயோடு சண்டை பிடித்துக் களைத்துப் போன நாடுகள் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தளர்த்தாதாங்கியுள்ளன. அப்படிச் செய்யாவிட்டால் பொருளாதாரம் படுத்துவிடும் என ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். உயிர்களைக் காப்பாற்றுவா? பொருளாதாரத்தைக் காப்பாற்றுவா? என்ற கேள்விக்கு உயிர்கள் போனாலும் பருவாயில்லை பொருளாதாரத்தை சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு பல நாடுகளின் ஆட்சியாளர்கள் வந்துள்ளார்கள். கடைகள், தொழில் நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

இந்தியாவின் நல்வாழ்வு அமைச்சர் மக்கள் கொரோனா நோயோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பேசியிருக்கிறார். சமூக இடைவெளி, முகக்

கவசம் அணியுங்கள், அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

ஒட்டு மொத்தத்தில் உலகில் கொரோனா நோயின் தாக்கம் குறைவதற்குப் பதில் கூடக் கொண்டு போகின்றது. இப்படியே போனால் நாட்டின் மக்களில் பெரும்பாலோர் பட்டினி கிடக்க வேண்டி வரும். காசை அச்சடித்து மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அப்படிச் செய்வதால் பண வீக்கம் அதிகரித்து நாணயத்தின் மதிப்பைக் குறைந்துவிடும். ஒரு சாக்கில் பணத்தைக் கொண்டுபோய் ஒரு பையில் பொருட்களை வாங்க வேண்டிய நிலை தோன்றும்.

உலக வங்கி 2020 ஆம் ஆண்டில் 49 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்படுவர் என எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி ஒரு மோசமான சூழ்நிலையில், நாங்கள் சுமார் மூப்பது, நாற்பது நாடுகளில் பஞ்சத்தைப் பார்க்க முடியும். கொரோனா வைரஸ் காரணமாக, 2020 கடைசியில் கூடுதலாக 130 மில்லியன் மக்கள் வறுமையின் விளிப்பிற்குத் தள்ளப்படக்கூடும். இது ஏற்கனவே வறுமையில் வாடு 135 மில்லியன் மக்களை உள்ளடக்காது.

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா.சபை கணித்துள்ளது. 1930 இல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருக்கும் என்பதுடன் சுமார் மூன்றரை கோடி பேர் கொடிய வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் அது தெரிவித்துள்ளது. கொரோனாவால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் 8.5 லட்சம் கோடி டொலர் என்ற அளவுக்கு இழப்பை சந்திக்கும் என்றும் இது கடந்த 4 ஆண்டுகளில் பெற்ற அனைத்து வளர்ச்சிக்கும் ஈடானது என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 2020 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சி -3 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று மதிப்பிடுகிறது. இது 2020 சனவரியில் மதிப்பிடுகின்றிருந்து 6.3 விழுக்காடு தரமிறக்குதல் ஆகும். உலகளாவிய வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 5.8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2020 இன் பிற்பகுதியில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடுகள் எடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொற்றுநோயிலிருந்து ஒட்டுமொத்த உற்பத்தி இழப்பு 9 டிரில்லியன் டொலர்களை எட்டக்கூடும். ஐக்கிய இராச்சியத்தின் பரதமர் பொறிஸ் யோன்சன் தங்களது நாடு பொருளாதாரத்தில் இருந்து மீண்டு பழைய நிலையை அடைவதற்கு 3 ஆண்டுகளாபிடிக்கும் எனக் கூறியுள்ளார். இதே சமயம் கொரோனா நோயினால் சில நன்மைகளும் உண்டாகியுள்ளது. காற்றில் உள்ள மாசு குறைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 20% - 30% மாசு குறைந்துள்ளது. வீதிகளில் வாகன நெருக்கடி குறைந்துள்ளது.

கண்ணுக்குத் தெரியாத இருந்த இமயமலையையின் சில பகுதிகள் இப்போது துல்லியமாகப் பார்க்க முடிகிறது. கங்கை ஆறு தாய்மைப் படுத்துள்ளது. ஒசோவில் ஏற்பட்ட ஓட்டை தானாக மூடிக் கொண்டுள்ளது. இந்தியாவில் லக்னவ் விலங்குக் காட்சிச்சாலையில் உள்ள மிருகங்களும் பறவைகளும் மனித தொந்தரவு இல்லாமல் மகிழ்ச்சியோடு காணப்படுகின்றன.

சீனாவின் ஷென்ஷான் நகரம் நாய், பூனை இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள ட.நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் உலகம் பழைய உலகமாக இருக்கப் போவதில்லை. வரலாற்றில் கிறித்துவுக்கு முன் கிறித்துவுக்குப் பின் என காலத்தைப் பிரிப்பது போல கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் என காலத்தைப் பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நெருக்கடியான கோவிட்-19 காலப் பகுதியில் கனடா வாழ் முதியோருக்கு மேலதிக உதவியையும், நிதிப் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகளை அறிவித்தார்



முதியோருக்கான உதவிகள்

தேவையுள்ள முதியோருக்கு உதவியாக 500 டொலர் வரையான பணம் ஒருமுறை வழங்கப்படும்.

- முதுமக்கள் பாதுகாப்புக் கோடுபணய (Old Age Security (OAS)) பெறும் முதியோருக்கு 300 டொலர் வழங்கப்படும்.
- மருமகத்திற்கு மேலதிக உதவிக் கோடுபணய (Guaranteed Income Supplement (GIS)) பெறும் முதியோருக்கு 300 டொலர் வழங்கப்படும்.
- இந்தக் கோடுபணயத்தைப் பெறும் அனைவருக்கும் மேலதிக கோடுபணயம் தரப்படும்.

GARY ANANDASANGAREE
Member of Parliament for Scarborough-Rouge Park
416-283-3414 | Gary.Anand@parl.gc.ca

கனேடிய அரசு கோவிட்-19 உலகத் தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே முதியோருக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. பொருட்கள் சேவைகள் வரி (GST) மீளளிப்பு மூலம் ஏப்ரலில் ஒருமுறை சிறப்புக் கொடுப்பனவாக 1.3 பில்லியன் டொலர் வழங்கப்பட்டது. நான்கு மில்லியனுக்கும் அதிகமான முதியோர் இந்த உதவி மூலம் பயன்பெற்றார்கள். தனித்து வாழும் முதியோருக்குச் சராசரியாக 375 டொலரும், தம்பதிகளான முதியோருக்குச் சராசரியாக 510 டொலரும் இதன் மூலம் வழங்கப்பட்டது. பலசர்க்குப் பொருட்களையும், மருந்துகளையும் விநியோகிப்பது போன்ற, கனேடிய முதியோருக்கு நடைமுறையில் தேவைப்படும் உதவிகளை வழங்கும் சமூக அமைப்புகளுக்கும் கனேடிய அரசு உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் கனேடிய முதியோருக்கு உதவியையும், அதிக நிதிப் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று மேலதிக நடவடிக்கைகளை அறிவித்தார். இவற்றில் பின்வருவனவும் அடங்குகின்றன:

- முதுமைக்கால பாதுகாப்புக் கொடுப்பனவு (Old Age Security (OAS)) ஓய்வூதியம்

பெறுவதற்குத் தகுதியுள்ள முதியோருக்கு வரி விலக்குள்ள ஒருமுறை கொடுப்பனவாக 300 டொலரையும், வருமானத்திற்கு மேலதிகமான உறுதிக் கொடுப்பனவுக்குத் (Guaranteed Income Supplement (GIS)) தகுதி பெறும் முதியோருக்கு மேலதிகமாக 200 டொலரையும் வழங்குவதற்கு மேலதிகமாக 2.5 பில்லியன் டொலர் பணத்தைச் செலவிடும். இதன் மூலம், OAS மற்றும் GIS ஆகிய இரண்டையும் பெறத் தகுதியுள்ள தனிநபர்களுக்கு 500 டொலர் வழங்கப்படுவதுடன், கோவிட்-19 காரணமாக ஏற்படும் மேலதிக செலவினங்களை ஈடுசெய்ய உதவியாகவும் இருக்கும்.

- தனிமையைக் குறைக்கும் சமூகம் சார்ந்த திட்டங்களைச் செயற்படுத்தும், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் சமூக ஆதரவு வலையமைப்பைப் பேணுவதற்கு அவர்களுக்கு உதவியளிக்கும் அமைப்புகளுக்கு ஆதரவாக நேற Horizons for Seniors Program திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர் முதலிடப்படும்.

- முதியோரின் 2019 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்படாவிட்டால், GIS மற்றும் Allowance கொடுப்பனவுகள்

தற்காலிகமாக நீடிக்கப்படும். மிகவும் நலிவடைந்த முதியோர், அவர்களுக்கு உதவி அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து பெறுவதை இது உறுதிப்படுத்தும், கொடுப்பனவுகள் தடைப்படுவதைத் தவிர்ப்பதற்காக முதியோர் அவர்களது 2019 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்களை இயலுமான விரைவிலும், 2020 ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்பாகவும் சமர்ப்பிக்கவேண்டுமெனக் கோரப்படுகிறார்கள்.

கனேடிய அரசு கோவிட்-19 இன் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார பாதிப்புக்களைத் தொடர்ந்து கண்காணித்துப் பதில் நடவடிக்கை எடுப்பதுடன், முதியோர் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்கிறது.

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்: டொறின் சவுந்தரநாயகம் மே 12, 2020 Gary.Anandasangaree.C1A@parl.gc.ca

கோலாலம்பூர் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின்

பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. படைப்பாளர்கள் போட்டிக்கு தொடர்ந்து நூலை அனுப்பலாம்.



கோலாலம்பூர், மே 12:

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் நிறுவிய 'டான்ஸ் டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் மொழி-இலக்கிய அறவாரியத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள 5-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி, மலேசியாவில் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினால் ஒத்திவைக்கப்படுகிறது.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர்: இந்த அறிவித்தலை "கூட்டுறவுச் சங்கம்" & "இலக்கியக் காவலர்" "டான்ஸ் டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம்". மற்றும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர்: டத்தோ பா. சகாதேவன். ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.



இந்தப் போட்டிக்கான நிறைவு நாள் 31-03-2020 என ஏற்கெனவே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கும் முன்னதாகவே ஆட்கொல்லி கிருமியான "கோவிட்-19" தாக்கத்தினால், 18-03-2020 முதல் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அது இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில் இந்தப் போட்டிக்கான கடைசி நாள் ஒத்திவைக்கப்படுவதாக டான்ஸ் டத்தோ மொழி-இலக்கிய அறவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதற்கிடையில், இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உலகெங்கும் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் தொடர்ந்து தங்களின் படைப்புகளை கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள அறவாரிய முகவரிக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அனுப்பலாம்.

கடந்த ஈராண்டு காலத்தில் வெளியீடு கண்ட நூல்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதால், கனடா உள்ளிட்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் பங்கு கொள்ளும் முகத்தான், தொடர்ந்து தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்கலாம். இதன்

தொடர்பில் மேல் விவரத்தை நேரில் அறிய விரும்பினால், இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு. கரு. பன்னீசெல்வத்துடன் (6 012-305 6799) தொடர்பு கொள்ளலாம். வாய்ப்பிருந்தால், அலுவலகத்திற்கும் (6 03-2273 1250) அழைக்கலாம். படைப்பாளிகள் தமது படைப்புகளில் ஐந்து பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி:

DATUK B.SAHADDEVAN, Managing Director
NATIONAL LAND FINANCE COOPERATIVE SOCIETY
5th International Book Competition
10th Floor - Wisma Tun Sambanthan
Jalan Sulaiman
50768 Kuala Lumpur, MALAYSIA.




Tel: 888-988-7396 | www.pdxn.ca

RADIOLOGY AND CARDIOLOGY SERVICES


- X-Ray
- Ultrasound
- Bone Density
- Echocardiogram
- Holter Monitor
- Stress ECG
- ABPM (24h Blood Pressure Monitoring)




LOCATIONS



Marksteels Medical Imaging
(South of Markham & Steeles - Blue Bldg.)
3341 Markham Road, Unit B124
Scarborough, ON M1X 0V5
Tel: 647-341-0183 Fax: 647-341-0184



Bellsmere Medical Diagnostic Centre
(North of Ellesmere & Bellamy)
1920 Ellesmere Road, Suite 311
Scarborough, ON M1H 2V6
Tel: 416-289-2280 Fax: 416-289-7321



Brimley Medical Diagnostic Centre
(South of Brimley & Sheppard)
2020 Brimley Road
Scarborough, ON M1S 4R7
Tel: 416-299-7677 Fax: 416-299-7948

ACCREDITATIONS

<p>Cardiac Echo Quality Care and Service by:</p>	<p>Radiology Medical Quality and Standard of Care by:</p>	<p>Affiliated Clinical Site:</p> <p>Michener Institute of Education of UHN</p>	<p>Accredited Ultrasound Training Program:</p> <p>Infection Control and Cleaning Process by:</p>	<p>Funded by</p>
--	---	--	--	------------------



ELEGANT 16

2 BR and 3 BR

**Prices starting from
Rs. 35 Million**



**Colombo 05,
Sri Lanka**

50 M from The British School in Colombo and
650 M from D.S. Senanayaka College.
In Close Proximity to Several Top Schools.
In Close Proximity Many Hospitals including the
National Hospital.

**Apartments are ready for occupation
COC and CMA Obtained
Deed transfer can be done
Few apartments available**

Design by: VJ-Colombo

Elegant 16 is an Exclusive Apartment Complex with Only 17 Apartments

PLEASE CALL / WHAT'S APP +94 775255101 E-mail: priyan@ekromarealtors.com



SKN FINANCIAL

www.sknfinancial.com



சிரசு
சிங்கீகாரம்
பெற்ற
நிறுவனம்

கனடாவில் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் தங்க அடையு செய்யக் கூடிய ஒரே அடையு மாடம்

- \$ அவசரப் பணத் தேவையா? புதிய வியாபாரம் தொடங்கப் பணம் தேவையா?
- \$ புதிய மனை வங்குவதில் பணச்சிக்கலா?
- \$ உங்கள் மாதாந்த வட்டியை வங்கியில் கட்டும் வசதியும் உண்டு
- \$ உங்கள் அடையுகளை இலகுவாக மீட்பதற்குப் பலவிதமான திட்டங்கள் உள்ளன
- \$ வட்டித் தொகைக்கு வரிவிலக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும்

**முழுமையாக
காப்புறுதி
செய்யப்பட்டது**

உங்கள் நகைகளுக்குப் பாதுகாப்பு!..

குறைந்த வட்டி!..[2% முதல்]

நிறைந்த பெறுமதி!...

www.sknfinancial.com

SCARBOROUGH

801 Markham Road
(Painted Post Plaza)
Markham & Ellesmere
647-729-5238

BRAMPTON

85 Kennedy Road South, Unit 33
(Next to TIM HORTONS)
Kennedy & Steeles
905-499-0800

பரவுவதைத் தடுக்கவும்.

கோவிட்-19 மிகவும்
ஆபத்தானது.

வீட்டிலேயே
இருக்கவும்.

உயிர்களைக்
காப்பாற்றுங்கள்.



ontario.ca/coronavirus

இணையத்துக்கு வருகை தாருங்கள்

ஒன்ராறியோ அரசுக்காக ஒன்ராறியோ அரசினால் வழங்கப்பட்டது.

Ontario



ஈழத்துத் திருக்கோவில்கள்

896



மேலதிக தகவல்களுக்கு:

திருமதி.வசந்தா நடராசன் B.A.,

416-332-0269 vasantha@rogers.com



செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில் மட்டக்களப்பு

“மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பணியே பிணிக் கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நிற்பதம் பாதம் பணிந்து பின்னே.”

உயிர்கொல்லி நோயாய் உலகெங்கும் பரவியுள்ள கொரானா வைரசிலிருந்து தப்பி உயிர்வாழக் கையாள வேண்டியவை:

1. சமூக இடைவெளி
2. கைகளை அடிக்கடி கழுவுதல்
3. தேவையற்று வெளியே செல்லுதல்
4. அரசின் ஆணையை ஏற்று வீட்டில் இருப்பது

இந்த நான்கு நெறிமுறைகளுமே உயிர்களைப் பலிகொள்ளும் கொரானா என்ற கொடிய வைரசை ஒழிக்க உதவும் நடைமுறைகளாகும். இந்த நான்கு நடைமுறைகளையும் அனைவரும் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.

நாமும் நலம்பெற்று, உலகமக்களும் நலமே வாழ, ஆத்மசுத்தியோடு இறைவனைப் பிரார்த்திப்போம். சிவவழிபாட்டிலே நோய் பிணி மற்றும் மரணத்தை வெல்லும் மந்திரமாக மகா மருத்தும்ஜெய மந்திரம் கூறப்பட்டுள்ளது. இறைவனை வழிபடும்பொழுது தினமும் இந்த மந்திரத்தை ஒரு முறையோ அன்றி பலமுறையோ காலை, மாலை வேளைகளில் கூறி, இந்த உலகத்தைப் பிடித்துள்ள நோய் பிணி நீங்கி அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற வேண்டுகலை முன்வைத்து, இறைவனை வழிபடவேண்டும். நிச்சயம் பலன் கிடைக்கும்.

மகா மருத்தும்ஜெய மந்திரம்

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருஹிவ பந்தனாத்
மருத்தயோர் முய மாமருதாத்

ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய.

ஒவ்வொரு நாட்டிலும் பண்டைக்காலந்தொட்டு மக்கள் தங்கள் சூழ்நிலைக்கேற்ப வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறான வழிபாட்டு முறைகள் குறித்த சமூகங்களின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றுபட்டுக் காணப்பட்டன. பண்டைக்காலத்திலே தாயை வழிபடும்முறை பெரு வழக்காகக் காணப்பட்டுள்ளது. இதன் வழியாக அமைந்ததே அம்மன் வணக்கமுறை எனக் கருதப்படுகின்றது. இதன் ஒரு கூறாக வீரவழிபாடும் காணப்படுகின்றது. சங்க காலந்தொட்டுத் தமிழ் மக்கள் வீரவழிபாட்டைப் பேணி வந்துள்ளனர். சங்கநூல்களிலே காணப்படும் வீர வணக்கமுறை இதனைச் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. பிற்காலத்திலே எழுந்த அண்ணாமார், நாச்சிமார், மதுரைவீரன், கண்ணகை அம்மன் முதலிய தெய்வ வழிபாடுகள் இவ்வீர வழிபாட்டின் கீழ் அடங்கும். சிறுதெய்வ வழிபாடாகக் காணப்பட்ட இவ் வழிபாட்டு முறைகள் பிற்காலத்திலே பெருங் கடவுளாகப் போற்றி, ஆகமமுறை தழுவிய கோவில்களை அமைத்தும் வழிபாடியற்றி வருகின்றனர்.

சோழநாட்டிலே தோன்றி, பாண்டி நாட்டிலே கணவனைக் கொலை செய்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கி, சேரநாட்டிலே சேரன் செங்குட்டுவனால் பத்தினி என்று போற்றப்பட்டு, விழா எடுக்கப்பட்ட கண்ணகியைத் தெய்வமாகப் பல இனத்தவர்களும் போற்றி வழிபாடு செய்து வருகின்றனர் கண்ணகி வழிபாடு சிறு தெய்வ வழிபாட்டினுள் அடங்குகின்றது. வேதாகம காலத்தில் இவ்வழிபாடு இருக்கவில்லை. நற்றிணை நானூறு என்ற நூலிலே 216 ஆம் பாடலில், மருதனின் நாகனார் பாடிய பாடலில் “ஒரு முலையறுத்த திருமாவுண்ணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே கண்ணகி வழிபாடுபற்றிய ஆரம்பம் என ஆய்வாளர் கருதுவர். கண்ணகை அம்மனுக்குரிய மந்திரமோ, சலோகமோ, யந்திரப்பிரதிட்டையோ, வேதாகமங்களிலே காணப்படவில்லை. இவற்றினை ஆதாரமாகக்கொண்டு கண்ணகிக்குப் பிராமணர் பூசை செய்வதை ஆறுமுக நாவலர் வன்மையாகக் கண்டித்தார். இவரது கண்டனத்தைத் தொடர்ந்து, ஈழத்திலிருந்த பல கண்ணகை அம்மன் ஆலயங்கள் இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயமாகப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன. ஸ்ரீலக்ஷ்மி ஆறுமுக நாவலரின் கண்டனத்திற்கு ஆதாரபூர்வமான மறுப்புக்களை இதுவரை எவருமே தெரிவிக்கவில்லை.

இவ்வாறான நிலையிலும், பத்தினித் தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகி அம்மன் வழிபாடு, கிழக்கிலங்கை மக்களிடம் செறிவாகப் பரவியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் கண்ணகி வழிபாட்டு முறையைக் காணமுடியும். மட்டக்களப்பிலிருந்து கல்முனை, அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில், களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரதான பாதையிலே, மட்டக்களப்பிலிருந்து 12 கல் தொலைவிலே செட்டிபாளையம் அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து வாணிபநிமித்தம் வந்த செட்டிமார். பாளையம் இட்டுத் தங்கிய இடமாகையால், இப்பிரதேசம் செட்டிபாளையம் எனக் காரணப் பெயர் பெற்றது.

கிழக்கே கடலும், மேற்கே மட்டக்களப்பு வாழியும், தெற்கே மாற்காடு கிராமமும், வடக்கே குருக்கள்மடம் கிராமமும், செட்டிபாளையத்தின் எல்லைகளாக உள்ளன. இவ்வாலயம் ஆரம்பகாலத்தில் முட்பற்றைகள் சூழ்ந்த காட்டினுள் சிறிய ஆலயமாகக் காணப்பட்டுள்ளது. பிற்காலத்திலே இப்பற்றைகள் அகற்றப்பட்டு பெருவீதி அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்திலே மடாலயமாகக் காணப்பட்ட இவ்வாலயம், தற்காலத்திலே ஐந்துதள அமைப்புடைய இராசகோபுரம், மற்றும் இரண்டு பக்கமும் மணித்தூண்கள் கொண்ட ஆலயமாக விளங்குகின்றது.

வளரும்!

பயணத் தொடர் - பகுதி-28 பன் பொழியும் சேசுக்குதல் பத்து நாட்கள்



டொராண்டோ தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிப்பு முயற்சியாக அக்டோபர் 19ல் “ஒருத்தி” திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக 7ம் தேதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது. யார் அந்த “ஒருத்தி” என அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குள்ளே எழுந்தது. ஆனால் அக்டோபர் 9ம் தேதியே நான் தாயகத்திற்கு திரும்ப வேண்டிய சூழலால் எனது ஆவல் கனடாவில் நிறைவேறவில்லை. தாயகம் திரும்பிய பிறகு இணையத்தில் தேடிப் பிடித்து அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

அதிகமாகத் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு.

ஆனால் இலங்கைத் திரைப்படங்கள் பார்க்க அதிக வாய்ப்பில்லை. ரத்தம், வன்முறை, வக்கிரம், பழிவாங்குதல், போதை, விரசம், இரட்டை அர்த்தங்கள், கதாநாயகர்களை அளவுக்கு அதிகமாக மகான்களாகவும், மாவிர்களாகவும் சித்தரிக்கும் காட்சியமைப்புக்கள், இவைகளையே தமிழ்ப்படங்களில் பார்த்துப் பழகிவிட்ட எனக்கு, இவைகளெல்லாம் இல்லாமலும் படங்களை எடுக்கமுடியும் என்று உணர்த்தியவள் “ஒருத்தி”.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான 92 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 2017 புள்ளி விவரப்படி இந்தியாவில் மட்டும் 1,27,800 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பாலியல் வன்கொடுமை என்னும் பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான பெரும் அநீதியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை என்னும் பிரச்சனை சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான பெரும் அநீதியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான அநீதிகள் மட்டும் இவ்வுலகில் எந்த நாடாக இருந்தாலும் பொதுவாக இருக்கும் ஒரு விஷயமாகி உள்ளது என்பதைக் காட்டுவதாக பெண் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக திரைப்படச் சாட்டையை சுழற்றியிருக்கிறார் நண்பர் சுதாகரன். சுயச்சார்புள்ள பெண்கள் சமூகம் உருவாக வேண்டும் என்ற சுதாகரனின் எண்ணமே “ஒருத்தி” யாக உருவாகியிருக்கிறது.

வரலாற்றை அறிந்து கொள்ள முடியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்ற டைட்டில் கார்டுடன் படம் தொடங்குகிறது. கனடாவுக்கு இடம் பெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரம் இது. ஒரு சீட்டுக்குருவியின் விடுதலைப் பயணம் சொந்த வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் படம் சித்தரிக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிடப் படுவதைப் போல இந்தப் படத்தைப் பொழுது போக்காகப் பார்க்காமல், ஒரு புலம் பெயர் சமூகத்தின் பதிவாகப் பார்த்தால்தான் கதையோட்டத்திலே நாம் கலக்க முடியும்.

மழையில் நனைந்த மல்லிகையாய் அரசி நமக்கு அறிமுகமாகி-
றார். தமிழ் ஈழத்தின் ஒரு அழகிய கிராமம். அங்கே இணைய வசதிகள்

(முனைவர் வே, சங்கரநாராயணன், சேலம், தமிழ்நாடு)

இல்லாத ஒரு இல்லம். அப்பா, அம்மா, மகள், மகன் நால்வரைக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பம். வெளியே சென்ற பிள்ளை வீட்டுக்கு வருவதற்கே உத்தரவாதமில்லாத ஒரு புறச்சூழலில், வேறு வழியின்றி, உறவினர் ஒருவர் உதவியோடு 12,668 கிலோமீட்டர்கள் கடந்து, கனடாவிற்குப் பயணமாகின்றது அக் குடும்பம். அவர்களோடு சேர்ந்து பிரச்சனைகளும் பயணமாகின்றன. முழுக்க முழுக்க அரசியை வைத்தே அதன் பின் கதைப் பின்னல் அமைகிறது. பொறுப்பற்ற தம்பி வீட்டிலிருந்து வெளியேறுதல், அழுது அரற்றும் அம்மா, அழக்கூட முடியாமல் தவிக்கும் அப்பா, ஒருதலைக் காதலின் துரத்தல், ஒரு கட்டத்தில் அதே காதலின் மீது ஈர்ப்பு, அதனால் ஏற்படும் விபத்து, விபத்தால் கால் முறிவு, தொடர்ந்து காதலும் முறிவு, தாயகத்தில் தப்பான ஒருவருடன் அவசரத் திருமணம், திருமணத்தால் ஏற்படும் தொந்தரவுகள், மிரட்டல்கள், இடையில் கரு உயிர்ப்பு, பின் கருச்சிதைவு - இந்த அத்தனை சோதனைகளையும் துணிச்சலாக வென்று தொழில் துறையில் சாதனையாளர் வீருதினை “ஒருத்தி” எப்படி எட்டிப் பிடிக்கிறாள் என்பதை எடுத்துச் செல்கிறது கதை.

திரைப்படத்தை பார்க்கும் எவரையும் ஈர்க்கும் முதல் அம்சம் அரசி தான். மிகச் சரியான தேர்வு. அழுத்தமான தமிழ் உச்சரிப்பு. நிறைவு வரை அமைதி தவறும் அழகிய முகம். படம் முடிந்த பின்னரும் அந்த முகம் நம் இதயத்தில் ஆழமாகப் பதிவதற்குக் காரணம் அரசியை சுற்றி பின்னப்பட்ட கதை அமைப்பு. அப்பா, அம்மா கதாபாத்திரங்களும் செயற்கையே இல்லாமல் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. இரண்டு பாடல்கள் இனிய வரிகளோடு இதயத்தை வருடுகிறது. கனடா படப்பிடிப்பு கண்ணுக்கு குளுமை. இவையெல்லாம் பாராட்டுக்குரியவை.

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இவை வெற்றிக்கான படிகள் என்பதை கிளைமாக்ஸில் சொல்லியிருந்தாலும் அதற்கு வலு சேர்ப்பது போல ஒரு சில காட்சிகளையாவது சேர்த்திருந்தால் அரசிக்கு அது இன்னும் சிறப்பு தந்திருக்கும். இரண்டு இடங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை தவிர்ந்து, கதைக்கு வலு சேர்க்கும் சில காட்சிகளை அமைத்திருக்கலாம். அது போல கனடா சென்று நல்ல நிலையில் இருக்கும் ஒரு குடும்பம் தீர் விசாரிக்காமல் பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பது கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை. மெதுவாக, இதமாக சென்று கொண்டிருந்த கதை திடீரென்று முடிந்து விட்டது போல ஒரு உணர்வு. இவைகளெல்லாம் சில ஆலோசனைகள் தானே தவிர, நண்பர் சுதாகரனின் திரைப்படம் சமீபத்தில் நான் பார்த்த உலகத் திரைப்படங்களிலேயே உள்ளத்தை தொட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஈழத்தோடு நெருங்கிப் பழகிய ஒரு உணர்வை இது திரைப்படம் தந்தது. நண்பர் சுதாகரனுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

(வளரும்)

முக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் வரலாற்றில் முக்கிய கூட்டு நினைவாக அமையும், மே 18 துயர் தினத்தை நினைவு கூர்வதும், அஞ்சலி செலுத்துவதும் ஈழத்தமிழர்களின் கட்டாயக் கடமையாகும். முள்ளிவாய்க்கால் என்பது தமிழின அழிப்பின் ஒரு சாட்சியமாகும். மே 18 திங்களன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பதினேராவது ஆண்டு நினைவு நாள். பல்லாயிரக்கணக்கான மக்களை, மாவீரர்களை, தமிழர் தேசங்களை இழந்த துயர்தோய்ந்த நாள். ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிங்களம் புரிந்த இனப் படுகொலையின் இரத்த சாட்சியம் இந்த முள்ளிவாய்க்கால். ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொண்டது போல, உலகில் வாழும் எந்த இன மக்கள் மீதும் ஓர் ஈனப் படுகொலை நவீன வரலாற்றில் இடம்பெறவில்லை. நமது மக்கள் வாழ்வே போராகவும், போரே வாழ்வாகவும் வாழ்பவர்கள். எந்த ஒரு நெருக்கடியிலும் எமது விடுதலை வேட்கை குறையாமல் தமிழீழ மண் மீட்பில் தொடர்ந்து பயணித்தவர்கள். இன அழிப்பின் பின்னரும் எமது இறைமையை மீட்பதற்கு உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால் நினைவு-நாளான மே 18 திங்கள் கிழமையைத் தேசிய துக்க நாளாக அனுபிப்பது, எமது தமிழீழ தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.



முள்ளிவாய்க்கால் இன அழிப்பை தலைமுறை தலைமுறையாக நினைவு கொள்வதும், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதும் எமது கடமையாகும். இந்த நிகழ்வை ஆண்டாண்டு காவிச்செல்ல வல்ல நினைவு ஆலயங்களை அமைத்தும், அருங்காட்சியகங்களை உருவாக்கியும், நினைவுச் சின்னங்களைக் காலா காலமாகப் பாதுகாத்தும் வருவது இன்றைய காலத்தின் தேவையாகும். இந்தச் செயல்திட்டம் கடந்த பதினொரு வருடங்களாகச் சரிவரச் செயல்படுத்தப் பட்டதமை ஒரு கவலை தரும் விடயமாகும். அதே சமயம் தமிழ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் ஒரு நினைவாலயமாக அமைந்ததையும் நாம் நினைவில் கொள்வோம். இந்த முற்றத்தை உருவாக்கி பராமரிப்பவர்களுக்குப் பாராட்டுச் செலுத்தாமல் இருக்க முடியாது. இதேமாதிரியான ஆலயங்களும் அருங்காட்சியகங்களும் தமிழீழப் பகுதியிலும் புலம்பெயர் தேசங்களிலும் விரைவில் உருவாக்கப்படவேண்டும்.

முள்ளிவாய்க்காலின் பின்னர், நாம் புதிய வழிகளில், புதிய வாய்ப்புகளின் அடிப்படையில் எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே தமிழ் மக்களின் முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவாகும். அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழலில் தமிழீழத் தனியரசைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்காவிடலும், சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களும் அந்நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நாம் நம்புகிறோம். எதிரிகள், ஆக்கிரமிப்பாளர்கள், ஒடுக்குமுறையாளர்களால் விடுதலை வேண்டிப் போராடும் மக்களும் தேசங்களும் வலிகளையும் துயரங்களையும் தாங்கிச் சுமந்ததனை உலக வரலாறு எமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. வலிகளும் வடுக்களும் வேதனைகளும் விடுதலை வேட்கையை முனைப்புறச் செய்வனவே ஒழிய, மழுங்கடிப்பவை அல்ல.

முள்ளிவாய்க்கால் பெருந்துயரின்போது, ஈழத்தமிழரின் தொப்புள் கொடி உறவாகிய ஏழு கோடிக்கு மேற்பட்ட தமிழக மக்களின் பாதுகாப்பு வலையினையும், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் உறவுகளின் கண்காணிப்பினையும் மீறி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களைச் சிங்களம் குறுகிய காலத்தில் படுகொலை செய்திருந்தது. இரண்டு கோடி மக்கள் கொண்ட சிங்களத்தால் ஏழு கோடி தமிழ் மக்களின் பலத்தைத் தாண்டி, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்த்தப்பட்டமை, தமிழ் மக்களைப் பொறுத்தவரை, ஆச்சரியமான துர்நிகழ்வே!

இன்றைய உலகில் மக்கள் நலனை விட, அரசுகளின் வெளியுறவுக் கொள்கையே தீர்க்கமான சக்தியாக இயங்கி வரும் நிலையில், மக்களின் உயிர்களை விட, அரசுகளின் நலன்களே பெரிதும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சிங்கள தேசத்தின் இன அழிப்பில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முனைப்பில், தனது இறமையினை பிரயோகித்து, தனக்கென ஒரு சுதந்திர தமிழீழத் தனியரசை அமைத்துக்கொள்ளும் போராட்டத்தின்போது, முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் ஈழத் தமிழர் தாயகம் சிங்களத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. தமிழீழ நிழலரசும் அதன் அடிப்படைக் கட்டமைப்புக்களும் சிங்களத்தால் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், தொடர்ச்சியான இராணுவ பிரசன்னத்தினாலும், மேம்பாடு என்ற போர்வையில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் ஏனைய முயற்சிகளாலும், தமிழ் மக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மக்களும் சிங்களத்தின் கோரப் பற்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மக்கள் என்னும் அடிப்படையில் சிங்கள நாடாகவே இலங்கைத் தீவினைக் கருதி வாழவேண்டுமென, சகல இன மக்களும் சிங்களத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரசியல் உடன்பாடு காண்பதற்கான முப்பது வருடகால முயற்சிகள் சிங்கள அரசுகளின் பேரினவாத அராஜக நடவடிக்கைகளால் தோல்வியுற்ற பின்னர், சுதந்திர தமிழீழமே தமிழர் இருப்புக்கு ஒரே வழி என்று தந்தை செல்வா தமிழருக்கான அரசியல் திக்கினைச் சுட்டிக் காட்டிக் காலமாகிப் போனார். தந்தை செல்வா காட்டிய திசையில் தமிழின இருப்பைப் பாதுகாக்கத் தமிழ் இளைஞர்கள் தம்வாழ்வை அர்ப்பணித்து விடுதலை இயக்கங்களை உருவாக்கி, ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். ஆயுதப்போராட்ட வளர்ச்சியில் தேசியத் தலைவரால் தனி அரசுக்கான பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, தமிழீழ நிலப்பரப்பில் ஒரு நடைமுறை அரசம் செயற்பட்டு வந்தாயிற்று. எனவே தமிழீழத் தனி அரசு என்பது தந்தை செல்வாவின் அரசியல் தீர்க்கதரிசனம் என்பதுவே உண்மையாகும்.

ஈழத்தமிழர் போராட்டத்தில் தமிழ்நாட்டு உறவுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழகத் தொப்புள் கொடி உறவுகளின் மத்தியில் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் ஆழமான கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இவ்வகையில், ஈழத்தமிழர் தேசம் என்னும் ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகளாக தமிழக உறவுகளும் உலகத் தமிழ் மக்களும் உள்ளனர். இன்றைய சர்வதேச அரசியல் மாற்றங்கள், இலங்கைத் தீவின் பு-வ-

- நிமால் விநாயகமூர்த்தி (கனடா)

ிசார் அரசியல் மாற்றங்கள் என்பன ஈழத்தமிழர் தேசத்திற்கான வாய்ப்புகளின் கதவுகளைத் தற்போது திறந்து வைத்துள்ளன. இவற்றையெல்லாம் தமிழர் தேசம் தமக்குச் சாதகமாக்கி கொள்ள வேண்டும். தமிழீழத் தனியரசே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஈழத்தமிழர்கள் செயற்பட வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்து பதினொரு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இருந்தும், இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை. போரால் விதவை ஆக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்த முடியவில்லை. முன்னாள் போராளிகளின் மறுவாழ்வைச் சீரமைக்க முடியவில்லை. இந்நிலையில், தொடர்ச்சியாக இராணுவ அடக்குமுறைக்குள் ஈழத்தமிழர் வாழ நிர்ப்பந்திக்கப்படுதலும், தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் அமர்த்தப்படுதலும் தொடர்ச்சியாக எமக்குச் சொல்லும் செய்தி, இலங்கைத்தீவில் ஒரே அரசு கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் வாழமுடியாது என்பதே. மேலும் பதினொரு ஆண்டு நிறைவடைந்தும், தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படாமல், இன அழிப்புச் செய்தவர்களே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை, இலங்கைத்தீவில் நீதி அழிந்துவிட்டது என்பதையே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீதியின் முன்னால் நிறுத்துவது, ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குவது, ஈழத்தில் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக் கட்டமைப்பை நிரமாணிப்பது, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வாக அங்கீகரிக்கும் விதத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்துவது போன்ற இலக்குகளின் அடிப்படையில் இயன்றவரை அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து செயற்படுவது இன்றைய காலத்தின் தேவையாகும். முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. எனவே எமது மக்களுக்கான தீர்வு என்பதை எம்மை நாமே ஆளும் தனியரசை நிறுவுவதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் புரிந்த தியாகங்கள், ஆத்மரத்த சக்தி கொண்டவை. தர்மத்தின் அடிப்படையிலான அந்த சக்தியுடன் நாம் முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றோ ஒரு-நாள் வெற்றியினைப் பெற்றுத்தரும் என்ற மன உறுதியுடன் தொடர்ந்து பயணிப்போம். உலகளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் ஒன்று கூடிப் பொதுநிகழ்வுகளை முன்னெடுக்க முடியாதவாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றோம். இந்த இக்கட்டான காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பதினொன்றாம் ஆண்டு நினைவு நாளை மே18 திங்களன்று எமது வீடுகளில் குடும்பமாகச் சுடரேற்றி நினைவேந்திக் கொள்வோம். அத்துடன், அந்நாளில் வேலைத்தளங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் என வெளியில் செல்வோர், கறுப்புப் பட்டி அணிந்து, எமது மக்களின் துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம். நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்வோம். கொரோனா வைரஸின் தாக்கத்தால், வழமைபோல் முள்ளிவாய்க்கால் மண்ணில் கூடி, மக்கள் தங்கள் கவலைகளைக் கழுவிக்கொள்ள முடியாது. இத்தாக்கம் இல்லாதிருந்தாலும், ராஜபக்சேக்களின் மீள்வருகை, முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஒன்று கூடுவதற்கு இடைஞ்சலாகவே இருந்திருக்கும். மக்களும் தேசங்களும் மகிழ்வின்போது ஒன்றிணையும் கணங்களைவிட, மனத் துயரின்போது ஒன்றிணையும் கணங்களே மிகவும் கனதியானவை, வலிமையானவை. வரலாற்றுக் கூட்டுநினைவாக, மகிழ்வின் கணங்கள் இருப்பதனைவிட, துயரின் கணங்களே மிகவும் அவலமானவை, ஆழமானவை. எனவே முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் தம்முயிர் ஈந்தவர்களின் நினைவுடன், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

11 ஆவது தமிழின அழிப்பு நாளை நினைவுகூரும் முகமாக கனடா மண்ணில் அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கும் நேரடி ஒளிபரப்பு

மே 18: தமிழின அழிப்பு நினைவு நாள் நேரடி ஒளிபரப்பு: கனடா நேரம் மாலை 6 மணி நினைவுச் சுடர் ஏந்தும் நேரம்: மே 18 18:18 (மாலை 6.18 மணி)

மே 18, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தமிழ் இன அழிப்பு நினைவு தினத்தை நினைவு கூருகின்றனர். இன அழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 11 ஆண்டுகளைக் கடக்கின்றது.

கோவிட் 19 இன் தாக்கத்தால் இவ்வருட நிகழ்வு தொலைக் காட்சி, வானொலி மற்றும் சமூக வலைத் தளங்களின் ஊடாக மே 18 ம் திகதி மாலை 6 மணியளவில் ஒளிபரப்பப்படும்.

தமிழ் இன அழிப்பு நினைவு நாளை 11 வது ஆண்டை முன்னிட்டு, வரும் மே 18 ஆம் தேதி இரவு 18:18 மணிக்கு (மாலை 06.18 மணி) அனைவரும் சுடர் ஏற்றி ஒளிரும் மெய்குடிவந்தியின் புகைப்படத்தை எடுத்து #MAY18 மற்றும் #TAMILGENOCIDEREMEMBRANCEDAY என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

WWW.TAMILGENOCIDEREMEMBRANCEDAY.COM



மலேசிய மடல்: 03

மலேசியாவில் அமைந்துள்ள ஆலயங்கள் சமூக மையங்களாக உருமாற்றம் பெருகின்றன

ஆலயங்கள், ஆன்மிக தலங்களாகவும் வழிபாட்டு மையங்களாகவும் மட்டுமே இருந்துவிடல் ஆகாது. அவை, சமூக மையங்களாகவும் பரிமாணம் பெற வேண்டும் என்று ஆன்மிக ஆன்றோர்களும் சமூக சான்றோர்களும் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கு இசைவாக, அண்மைக் காலமாக பெரும்பாலான ஆலயங்கள் கல்விக் கூடங்களாகவும் சமுதாய மையங்களாகவும் மெல்ல மெல்ல மாற்றம் கண்டு வந்த நிலையில், தற்பொழுது கொ-ரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்தினால் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர் அந்தந்த ஆலய சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

இதன்வழி, ஆலயங்கள் உண்மையிலேயே சமூக மையங்களாக உருமாற்றம் அடைந்து வருவதை மலேசியாவில் பரவலாகக் காண முடிகின்றது. இதனால், சம்பந்தப்பட்ட ஆலய சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த நலிந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

குறைந்த வருமானம் பெரும் தரப்பினரும் அவர்களைவிட

அன்றாடத் தேவைக்கான அடிப்படை உதவி-களைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் சிப்பாங் மாவட்டம், சுங்கை பீளேக் என்னும் சிறு பட்டணத்தை ஒட்டியுள்ள அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயத்திற்கு கடந்த வாரத்தில் வருகை மேற்கொண்டு மானியம் அளித்ததுடன் அந்த ஆலயத்தின் தலை-வர் சந்திரன், துணைத் தலைவர் ச.தயாளன் ஆகியோரின் முன்னெடுப்பில் ஏறக்குறைய 230 குடும்பங்களுக்கு ஏற்கெனவே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதைப் பாராட்டினார்.



நக்கீரன்

பொதுமக்களும் பக்தர்களும் இல்லையென்றால் ஆலயங்கள் வளர்ச்சி காண முடியாது. அப்படிப்பட்ட பக்தர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவும் நல்லவர்களை பொறுப்பாளர்களாகக் கொண்டிருக்கும் அருள்மிகு அதிசய விநாயகர் ஆலயம் இன்னும் வளர்ச்சி காண வேண்டும் என்று கணபதி ராவ் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றும்போது சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசின் உதவியுடன் அட்சயப் பாத்திரத் திட்டத்தின் மூலம் 10,000 குடும்பங்களுக்கு உதவும் திட்டம் தற்பொழுது துர-ிதமாக மேற்கொள்ளப்படுவதாகவும் கணபதிராவ் மேலும் சொன்னார். அதைப்போல பிளாங்கு மாநிலத்தில் பிறை வட்டாரத்தில் தெலுக் இண்டா என்னும் பழைய தோட்டப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தின் சார்பிலும் இத்தகைய சமூக நலத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆலயத் திருப்பணிக்காக சேமிக்கப்பட்ட 70,000 வெள்ளியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சமூக நலத்திட்டம், இன-சமய வேறுபாடின்றி அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டதாக ஆலயத் தலைவர் த.வீரையாவும் செயலாளர் மு.ஞானசேகரனும் தெரிவித்தனர்.

இஸ்லாமிய மக்கள் நோன்பு நோற்கும் இந்த சமயத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி, மலாய் மக்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆகியத் தரப்பினருடன் மியன்மார் மக்களும் கலந்து கொண்டு பயன் அடைந்ததாக வீரையாவும் ஞானசேகரனும் தெரிவித்தனர்.

மொத்தத்தில் ஆலய நிர்வாகத்தினர் காலமறிந்து செய்யும் இந்த சமூக நலத்திட்டத்தால் ஆலயங்கள் சமூக மையங்களாக உருமாறும் அதேவேளை, எளிய மக்கள் பயன்பெறுவது இன்னும் சிறப்பானது.

அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்பன், நக்கீரன்
கோலாலம்பூர். 13-05-2020



தினக்கூலித் தொழிலாளர்களை சார்ந்துள்ள குடும்பங்களும் கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் இருந்து வேலைவாய்ப்பின்மையால் அன்றாட வாழ்க்கைக் கிடைக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

வேலை இல்லை வெளியிலும் நடமாட முடியாத நிலையில் பள்ளிக்குச் செல்கின்ற பிள்ளைகளும் வீட்டோடு முடங்கி இருப்பதால் குடும்பத் தலைவிகள் மிகவும் இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் அரசாங்க தரப்பில் செய்யப்படும் உதவி சொற்ப அளவிலேயே இருக்கும் நிலையில், ஆலயங்களின் சார்பில் நல்கப்படும் சமூக உதவியால் மக்கள் சற்றே இளைப்பாறும் நிலையை எட்டுகின்றனர்.

அந்த வகையில், மலேசியாவில் தாய்க் கோயில் எனக் கருதப்படும் அருள்மிகு மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் சார்பில் அதன் அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார் நாட்டின் மையப் பகுதி மாநிலமான சிலாங்கூர் மற்றும் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களை அடையாளம் கண்டு சமையல் மற்றும் அடிப்படை உணவுப் பண்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். இதுகா.்றும் ஏறக்குறைய 3,000 குடும்பங்களுக்கு டத்தோ சிவக்குமார் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

ஆலயங்களில் திருப்பணி செய்வது, வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது ஆகியவற்றுடன் அடித்தட்டு மக்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவதையும் இறைக் கடமையில் ஒரு கூறாகக் கருதுவதாகவும் ஏழை மக்களின் முகத்தில் புன்னகையைக் காண்பது மனதிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதால், இந்த சமூக நலத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகவும் சிவக்குமார் குறிப்பிட்டார்.

மாரியம்மன் தேவஸ்தானத்தின் பொறுப்பில் உள்ள கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம், பத்துமலை அருள்மிகு திருமுரு-கன் ஆலயம், கோலாலம்பூர் அருள்மிகு கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் ஆகிய மூன்று பெரிய வழிபாட்டுத் தலங்களைச் சேர்ந்த நாதஸ்வர-தவில் கலைஞர்கள் 25 பேர், தற்பொழுது வருமானம் இன்றி சிரமப்படுவதால் அவர்களுக்கும் உதவி செய்யப்பட்டதாக சிவக்குமார் தெரிவித்தார். அதைப்போல சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் மாநில ஆட்சி மன்றத்தில் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் கணபதி ராவும் மாநில அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள அட்சயப் பாத்திரத் திட்டத்தின்வழி மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு மானியத் தொகை அளித்து வருகிறார்.

இவ்வாறு மானியத் தொகையைப் பெறும் ஆலய நிர்வாகத்தினர் தங்களின் சொந்த முயற்சியில் திரட்டும் நிதியையும் சேர்த்து தத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நலிந்த குடும்பங்களுக்கு



Preparation of Income Taxes T1 and T2 with E/File

Location :
Unit 9- 40 Wings Road
Woodbridge, ON
L4L 6B2

Pearl Fortune Canada
Head Office

101 Laird Drive, Markham,
Ontario L3S 3N6
Office Number 905-554-5606
Fax Number 905-554-3236



Please contact:
Yo K Gamar (C.M.A)
Cell : 416-917-7263
Accountant since 1993



அம்மா

Amma Pawn Broker

தங்க நகை அடைவு மாடம்

கனெடிய அரசின் அங்கீகாரம் பெற்று முழுக் காப்புறுதி
செய்யப்பட்ட முதன்மையான அடைவுச்சேவை



உங்கள் பழைய
நகைகளை அதியுயர்
பெறுமானத்திற்கு எம்மிடம்
விற்குக்கொள்ளலாம்

உங்கள் நகைகளுக்கு அதிகமான பெறுமதியையும்
மிகக் குறைந்த வட்டி வீதத்தையும் பெற்றுக்கொள்ள
நகரின் மத்தியில் ஒரே நிறுவனம்

105A - 2425 Eglinton Ave. E, Scarborough
ammapawnbroker@gmail.com

கடைக்குப் பின்புறத்தில் போதிய வாகனத் தரப்பிடங்கள் உண்டு
Shankar & Co. வுக்கு அருகாமையில்

1.5% முதல்
2.0%
வட்டி மட்டுமே
(per month)

416-757-0034

416-994-3861

எவ்வளவு தொகையானாலும்
மிகக் குறைந்த வட்டியுடன்
எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

நம்பிக்கை

நாணயம்

உத்தரவாதம்



STEELES PODIATRY CLINIC

கால் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்

ஸ்காபுறோ, மார்க்கம் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது

WE ACCEPT

- Extended Health Care
- Private - Work Insurance
- MVA - WSIB
- ODSP - Social Service

LIST OF SERVICES

- General & Diabetic Care
- Foot Pain Treatment
- Sports Medicine
- Surgical Procedures
- Custom-Made Orthotics
- Orthopaedic Shoes
- Compression Stockings
- Ankle - Knee - Back Braces

ENGLISH & TAMIL - SPEAKING FOOT SPECIALIST/ DPM,
DOCTOR OF PODIATRIC MEDICINE



உங்கள் கால், முழங்கால், மற்றும் பாதம்
தொடர்பான, சகலவித பிரச்சினைகளுக்கும்,
சிறந்த முறையில் மருத்துவத் தீர்வு வழங்கி
வருகிறார் தமிழ் பேசும் கால் சிறப்பு
மருத்துவப் பட்டதாரி (Podiatry).

5981 STEELES AVE E. UNIT 5
SCARBOROUGH, ON M1V 5P7

416.298.FOOT (3668)

MEGA Financial Group

Ruban Lingam
Insurance Agent
Call: 647-928-5626

PH28 - 4168 Finch Ave, East
Scarborough, ON M1S 5H6
Web: www.rubanlingam.com
Email: rubanlingam@hotmail.com

தமிழ் பேசும் இளம் சட்டத்தரணியான
அறிவியல் அடிப்படையிலான அலுவலகம்

அனுபவமுடன் குடும்ப உட்கள்
வழக்குகள், தொழில் சம்பந்தமான பிரச்சனைகள்,
வீட்டு உரிமையாளர்கள் - குடியிருப்பாளருக்கு
இடையிலான வழக்குகள் ஆகியவை தொடர்பான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

437.229.9643

Aravith Jegatheesan
Barrister and Solicitor
437.229.9643
email: ar@aravithlaw.ca www.aravithlaw.ca
ARAVITH LAW 929 Yonge St. Suite 510 Toronto, ON, M4W 3C1

வீடு வாங்க விற்க
Vijay Muthumani
Sales Representative

HomeLife Today
Realty Ltd., Brokerage
"Independently Owned and Operated"
Off: 416-298-3200

647-963-0705

23rd Years in Publishing

UTHAYAN உதயன்

திருத்திக்கும் கடிமன் உலகில்
எதற்குக்கும் கதிர் நிறம்
வராக் செழிப்பு இனிப்பு

NEW CLASS STARTING

On 12th October 2019

Income Tax
Bookkeeping
(QuickBooks)

Sree
416.438.3350

Seyon Financial Services

OCEAN ACCOUNTING TAX CONSULTANTS

Accounting Services for Personal and Small Business

1646 VICTORIA PARK AVE., SUITE 1
PARK PLAZA (BETWEEN LAWRENCE & EGLINTON)
TORONTO, ON, M1R 1P7 Email: OATC@oceanatx.ca Web: www.oceanatx.ca

TEL: 416-285-6900
FAX: 416-285-4877

Personal & Corporate
Income Tax Returns
Complete Accounting
Services

மொன்றியல் நகரில்

விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள்,
பிறந்ததின் வாழ்த்துக்கள், உள்நூர்ச் செய்திகள் மற்றும்
அறிவித்தல்களைக் கையளிக்க நாடுங்கள்.

UTHAYAN உதயன்

பசுமையான
மரக்கறி வகைகள்
மற்றும் பழக்களுக்கு
மொன்றியலில்
புழப்பெற்ற தமிழர் ஸ்தலபணம்

5925 Victoria
Montreal, QC
H3W 2R9

514-342-4229
514-865-0519

உதயம் 1258 CHIEF EDITOR: R.N. LOGENDRALINGAM Friday May 15, 2020

கனடிய பிரதம மந்திரி ட்ரூடோ நேற்று அறிவித்த முக்கிய திட்டங்கள்

- கனடிய மினவர்களின் நலன்களைப் பேணும் வகையில் 470 மில்லியன் டொலரை முதலிடப்படும்...
- முன்னாள் படையினரின் நலன்களைப் பேணும் வகையில் நாட்பட்ட வலி நிவாயம் அமைக்கப்படும்...

கனேடியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகச் சவாலான நிலைமைகளை எதிர்கொண்டதுடன் கடினமான முடிவுகளையும் எடுக்கவேண்டியிருந்தது. கனேடிய பொருளாதாரத்தினதும், உணவு விநியோக சங்கிலியினதும் முக்கியமான ஒரு பகுதியான மினவளத்துறையைப் பொறுத்தவரை, மீன்பிடிப் படகில் இடைவெளியைப் பேணுவது, அல்லது மீன்பிடியைக் கைவிடுவது என்பனவே தெரிவுகளாக இருந்தன. இதற்கு மேலதிகமாக விலையும், தேவையும் குறைவடைந்தமையால் மினவர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் இது நிதி அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

கனடிய மினவர்களுக்கு உதவியாக ஏறத்தாழ 470 மில்லியன் டொலரை முதலிடவதாகப் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இன்று அறிவித்தார். இந்தப் பணத்தின் ஒரு பகுதி, மினவருக்கான கொடுப்பனவை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும். இந்தப் மீன்பிடிக் காலத்தில் 25 சதவீத வருமானக் குறைவை எதிர்பார்ப்போருக்கு அவர்களது இழப்பின் 75 சதவீதத்தை 800 செய்வதற்குப் 10,000 டொலர் வரையான உதவி கிடைக்கும். நிலைமை மேம்படும் காலம் வரை தொழிலை மேற்கொள்வதற்கு உதவி தேவைப்படும் சொந்த வணிக முயற்சியைக் கொண்டுள்ள மினவர்களுக்குத் திருப்பிச் செலுத்தத் தேவையற்ற 10,000 டொலர் வரையான மானியம் மேலதிகமாக வழங்கப்படும். எதிர்வரும் ஆண்டு குறித்துக் கவலை கொண்டுள்ள பணியாளர்களுக்காக, முந்தைய ஆண்டுகளின் வருமானத்தின் அடிப்படையில் மினவர்கள் வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய வகையில் வேலைக்காப்புறுதி விதிகளை அரசு மாற்றவுள்ளது. விவசாயிகளுக்கும், மினவளப்போருக்குமாக அரசு Farm Credit Canada வின் ஊடாக 100 மில்லியன் டொலர் விவசாயம் மற்றும் உணவு வணிக தீர்வுகள் நிதியத்தை ஆரம்பிக்கிறது.

கனேடிய ஆயுதப் படையினர் கோவிட்-19 இற்கான அவசர நடவடிக்கைகள் உட்படக் கடினமானதும், அடித்தானதுமான பணிகளை எப்போதும் செய்கிறார்கள். இதனால், பெரும் எண்ணிக்கையான முன்னாள் படையினர் சேவைக் காலத்தின் பின்னர் நாட்பட்ட வலியுடன் வாழ்கிறார்கள். மக்களாட்டப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் கனேடியப் படையினருக்கான நாட்பட்ட வலி நிலையத்தை அமைப்பதாகப் பிரதம மந்திரி இன்று அறிவித்தார். முன்னாள் படையினருக்குத் தேவையான உதவியை வழங்குவதற்காக தேசிய மட்ட ஆய்வு, பயிற்சி, கல்வி என்பவற்றில் இந்த நிலையம் கவனம் செலுத்தும்.

இந்த வரைவுக்கு எதிரான நடவடிக்கையில் கனேடிய அரசு ஆரம்பத்தில் இருந்தே முதற் தேசம், இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகியவற்றின் தலைவர்களுடன் செயற்பட்டு வருகிறது. கோவிட்-19 உலகத் தொற்றுநோய் வேகமாகப் பரவ ஆரம்பித்த பின்னர், பூர்வகுடியினரின் வணிக

நிறுவனங்களுக்கு வட்டியற்ற கடன்களாகவும், திருப்பிச் செலுத்தத் தேவையற்ற உதவியாகவும் 306 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு 75 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் இடம்பெறும் வன்முறையில் இருந்து தப்பியோடும் பூர்வகுடிப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவியாக அவசர டெட்டர்களுக்கு 10 மில்லியன் டொலரும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்ப நடவடிக்கையே. கோவிட்-19 இற்கு எதிராக பூர்வகுடிச் சமூகங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிக உதவி வழங்கப்படவேண்டும்.

கோவிட்-19 பரவலை எதிர்கொள்ளும் சன்கெசுகவானின் வடபகுதி போன்ற இடங்களில் சமூகங்களுக்கு இத்தகைய ஆதரவு தொடர்ந்து தேவையென்பது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளது. இதற்காக, Meadow Lake Tribal Council இற்கும், Metis Nation-Saskatchewan இற்கும் அவர்களின் உலகத் தொற்றுநோய் எதிர்ப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக, கனேடிய அரசு சமூகங்களுடன் சேர்ந்து உணவு முதல் தேவையான பொருட்கள் வரையான அனைத்துக்கும் 2.3 மில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை வழங்கும்.

தேசிய பூங்காக்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடைவெளி பேணக்கூடிய சந்தர்ப்பம் உள்ள இடங்களில் காட்டு நடைபாதைகளையும், பசுமையான இடங்களையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து சில தேசிய பூங்காக்கள் பகுதியளவாக மீளத் திறக்கப்படுமெனவும் பிரதம மந்திரி மேலும் அறிவித்தார். ஆனால், அனைத்துக் கனேடியர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகச் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வடக்கில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், படகு செலுத்தல் தொடர்பான புதிய விதிகளை அரசு ஜூன் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தும். கனடாவின் ஆர்க்டிக் கரையோர நீர்நிலைகளிலும், குபெக்கின் வடக்கிலும், ஸ்ரேடோரின் கரையோரப் பகுதிகளிலும் பொழுதுபோக்குப் படகுகள் எவையும் அனுமதிக்கப்பட மாட்டா. அத்தியாவசிய மீன்பிடி, வேட்டையாடல் அல்லது உள்நூர் சமூகத்தினரின் பயன்பாட்டை இந்தத் தடை பாதிக்க மாட்டா. மே 14, 2020

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்: கோரின் சவுந்தராநாயகம் Gary.Anandasangaree.C1A@parl.gc.ca

Ontario's MPP Babikian and Global Medic Deliver 650 lbs. Food to Local Food Bank



கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு அரிஸ் பாபிகியான் மற்றும் Global Medic என்னும் மருத்துவ சேவை வழங்கும் நிறுவனம் இணைந்து கனடாவில் ரொறன்ரோ பெரும்பகுதியில் இயங்கும் உணவு வங்கி நிறுவனத்திற்கு நேற்று 650 இறாத்தல் எடையுள்ள உணவுப் பொதிகளை வழங்கினார்கள்.

ஸ்காப்டிரோ அஜின்கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு அரிஸ் பாபிகியான், தனது தொகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்களோடு அதிக நட்புரிமையோடு பழகும் ஒருவர் என்பதும் அண்மை கோவிட்-19 நோய் பரவலுக்கு எதிரான ஒன்றாரியோ அரசின் நடவடிக்கைகளில் மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஆகியோரோடு அருகில் நின்று பணியாற்றுகின்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உணவு வங்கிக்கு வழங்கப்பெற்ற உணவுப் பொருட்களில் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் தகரங்களில் அடைக்கப்பெற்ற பழங்கள் ஆகியன அடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் படங்கள் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பெற்றையாகும். (படங்கள்:- சத்தியன்)

Life Insurance
Don't think twice
Life Insurance
Critical Illness
Disability
Investments

Group Benefits
RRSP / RESP

INFORCE Life
Financial Services Inc.
Delivering Promises. Building Trust.

RESP
Registered Education Saving Plans

40% - 20%
Government Grant
Plus additional
15-10% on us.
Start Saving Early

Ajanthan (Ajay) Thavayogarah
Insurance and Investments
Call Ajay:
416.704.8074